# Lack of growth triggers to weigh on Dr Reddy's

Lower margins also a key concern; stock has been underperformer in short, long term

RAM PRASAD SAHU Mumbai, 13 May

harma major Dr Reddy's Laboratories delivered a muted operational performance in the fourth quarter of 2024-25 (Q4FY25), even as revenue growth remained healthy. Lower gross margin performance and muted domestic growth are key concerns. Most brokerages have a "sell" or "reduce" rating as there are uncertainties related to the development of a new product portfolio and the launch timelines.

The stock has been an underperformer compared to peers not only in the short term (three months, and six months) but also in the longer term. While the peer index, Nifty Pharma, has delivered a 70 per cent return over the past two years, the drug major's returns are at 20 per cent.


Near-term disappointment has been the margin performance in Q4. Gross margins were down 262 basis points (bps) sequentially, and fell over 400 bps compared to the year-ago quarter. This is the third consecutive fall in gross margins for Dr Reddv's.

Shashank Krishnakumar and Bhavya Gandhi of Emkay Research point out that the sharp sequential decline in gross margins validates their concern since Q2FY25 that gross margin might be on a secular downward trajectory.

While the gross margin decline in Q4 was partly attributed to oneoffs, the weakness is also a function of incremental pricing pressures in the core US portfolio, particularly the generic version of Subroxone (for opioid use disorder), the largest contributor after petition biosimilar opportunities, and healthy growth in the EU



### **UNDER PRESSURE**



Revlimid. The brokerage has a "reduce" rating, with a target price of ₹1.050.

Its ability to maintain growth engines, given the impending dip in Revlimid sales (patent expiry in January 2026), is another key worry and will remain an overhang. After a lacklustre approval rate for key drugs in the last five years, the company is eyeing over 20 major launches in the US market over the next four years. Gaurav Tinani of Antique Stock Broking believes that the company has a tough transition ahead as it is in the early stages of a merely 7.5 per cent, they added. growth rebuild, aiming to counter the anticipated decline in Revlimid sales.

This transition involves navigating the complexities of development, timeline uncertainties for market formation for limited comgeneric variant of cancer drug and higher associated costs. The are priced in.

brokerage estimates operating profit margin to be 22.3 per cent for FY27, compared to the management's target of 25 per cent. It has maintained a "sell" rating on the stock, with a target price of ₹1,025.

Growth in the domestic market will be another concern area. The company's India business revenue grew by 16 per cent year-on-year (Y-o-Y), largely driven by the vaccine portfolio inlicensed from Sanofi, new product launches, and price increases. This was partially offset by lower volumes.

Excluding the Sanofi portfolio, domestic sales grew by just 6 per cent in the quarter due to headwinds in cardiac and gastrointestinal therapies. Analysts led by Alankar Garude of Kotak Institutional Equities pointed out that the company's domestic sales have demonstrated a seemingly healthy 10.5 per cent growth annually over FY17-FY24. However, adjusted for inlicensing, acquisitions and divestments, Dr Reddy's like-for-like organic domestic sales over FY17-FY24 is

The brokerage has a "reduce" rating, with a target price of ₹1,180. At current market prices, they believe the US pricing stability, upside in emerging markets from blood sugar-control formulation GLP-1 or glucagon-like peptide-1,



# **DEFENCE FUNDS** Valuation risk: Avoid entering or do so via SIP with 10-yr horizon

SANJAY KUMAR SINGH

The Nifty India Defence Total Return Index (TRI) has risen 27.4 per cent over the past three months, outperforming the Nifty 50 TRI, which gained 8.2 per cent. Defence-focused mutual funds have mirrored this rally. The category includes one active fund, HDFC Defence Fund, with assets under management (AUM) of ₹5,487.27 crore, and passive schemes from three fund houses -Motilal Oswal, Aditya Birla Sun Life, and Groww. These schemes manage ₹9,133.82 crore collectively.

These funds invest in defence equipment and other stocks related to the defence sector "A look at the Nifty India Defence Index's constituents reveals that it is a highly concentrated, top-heavy index. There is also a paucity of listed names in this space," says Kaustubh Belapurkar, directormanager research, Morningstar Investment Research India.

### **Sound prospects**

Jefferies estimates India's defence sector opportunity at \$100-120 billion over the next five-six years, with growth projected at 13 per cent compounded annually from financial year (FY) 2022-23 to FY2030. In FY24, domestic defence production reached a record ₹1.3 trillion.

'With the trend of protectionism in defence spreading globally, the Indian government has launched the Make in India

which is a key driver for its growth," says Vishal Dhawan, chief financial planner, Plan Ahead Wealth Advisors.


initiative in the defence sector,

The recent border tensions with Pakistan could lead to a spike in India's defence budget. 'This would mean higher revenues and profits for the companies in this sector," says Abhishek Kumar, Securities and Exchange Board of India (Sebi) registered investment advisor and founder, SahajMoney.com. He adds that investing in these funds may also help investors diversify their portfolios beyond traditional sectors.

### Concentration, valuation risk

Defence funds carry high concentration risk. "Both the index and the active fund in this space are driven by just a few stocks," savs Belapurkar,

Heavy inflows have driven many defence stocks up by 60-70 per cent annually over five years, leading to expensive valuations. "The current price-toearnings (P/E) ratio of the Niftv 50 is 22, while the Nifty India Defence Index is at 52. The price-to-book value for the two



indices is 4 and 13 respectively. Thus, the Nifty Defence Index's valuations are more than two-three times the Nifty 50's,"

says Dhawan. HDFC Defence Fund stopped accepting investments in mid-2024 — a development that investors should regard as

a cautionary signal. While defence firms are winning large orders, these typically take years to convert into revenue. "This could create a mismatch between the size of the order book and immediate

profitability," says Dhawan. Kumar highlights that these funds could take a hit if defence spending slows or due to elevated valuations.

### Right time to enter?

Given the sharp run-up, most investors should avoid entering now. Only those with a strong fundamental view of the sector and its companies should invest. "These investors will have to be extremely patient and must be ready to ride out a down cycle before the sector moves up again," says Belapurkar.

Dhawan adds that only experienced investors with a high risk appetite, a grasp of market cycles, and comfort with volatility and timing risk should invest. Kumar cautions that conservative or inexperienced investors, those seeking stable returns, or those with short-term goals should stay away. Exposure to these funds should be taken in the satellite portfolio and limited to 5 per cent. Stagger your entry and have a minimum horizon of 10 years.

# Got a tax notice for a sudden income spike? What you must do

A notice from the income-tax department under Section 133(6) of the Income-tax Act, 1961 is commonly sent when there are high-value transactions, sudden income spikes, or large deductions that appear inconsistent with the income reported by the taxpayer. If you get one such notice, don't panic.

Read full report here: mybs.in/2en0iex

Steps to follow after receiving the notice Ankit Jain, partner at Ved Jain

and Associates, says that the taxpaver should follow a structured response:

**VERIFY THE NOTICE:** Ensure it has been issued by a valid income tax officer and carries a Document Identification Number.

**UNDERSTAND THE REQUIREMENT: Read** the notice carefully to determine the scope and type of information requested.

COMPILE DOCUMENTS: Gather all relevant data and check for accuracy SUBMIT THE RESPONSE: The information should be furnished via the Income Tax e-filing portal. SEEK MORE TIME IF NEEDED: If doc-

uments can't be provided within the deadline, Jain advised sending a formal request for extension. How to avoid receiving one in the first place Naveen Wadhwa, vice-president

at Taxmann, recommended maintaining financial transparency.

COMPILED BY AMIT KUMAR

## एसजेवीएन लिमिटेड SJVN Limited (भारत सरकार एवं हिमाचल प्रदेश सरकार का संयुक्त उपक्रम) (A Joint Venture of Govt. of India & Govt. of H.P.) CIN No. L40101HP1988GOI008409

Notice Inviting Tender (NIT)

NIT No: SJVN/CC-Delhi/LO/C&P/4434 Date: 13.05.2025 SJVN Limited hereby invites ONLINE bids from the eligible bidders for "One-time Remedial Contract for Supply of materials, repair/ restoration, testing and commissioning of 4 Nos WTGs of SJVN's 47.60 MW (56 x850 kW) Khirvire Wind Power Station (KWPS) at Khirvire/Kombhaine site, District Ahmednagar in the State of Maharashtra". The NIT Document can be downloaded from the websites www.sjvn.nic.in, www.eprocure.gov.in and GEM portal (Bid No. GEM/2025/B/6227300 dt 13/5/2025) from 13.05.2025 to 03.06.2025 till 14:00 Hrs (IST). The Bid is to be submitted ONLINE on the GEM Portal i.e https://gem.gov.in. The prospective bidders are requested to remain updated through above mentioned websites for any clarification on notification concerned with this NIT, as no further information will be published in respect of this NIT through any other media.

Last Date & Time for submission of bids : 03.06.2025 till 14:00 Hrs

Dy. General Manager (C&P)
6th Floor, Tower1, NBCC Office Complex, East Kidwai Nagar,
New Delhi-110023. Ph.- 011-61901906 / 61901953

Our Shared Vision: 25000 MW by 2030; 50000 MW by 2040

### **FORM NO. CAA 2**

[Pursuant to Section 230(3) of the Companies Act, 2013 and Rule 6 and 7 of the Companies (Compromises, Arrangements and Amalgamations) Rules, 2016]

### BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL DIVISION BENCH-II, CHENNAI. CA(CAA)/16(CHE)/2025 In the matter of Composite Scheme of Arrangement and Amalgamation

Between Cura Healthcare Private Limited (Demerged Company) And Adonis Medical Systems Private Limited (Resulting/Transferee/Amalgamated Company) And 3I Medical Technologies Private Limited (Transferor/Amalgamating Company) And Their respective shareholders and creditors

Adonis Medical Systems Private Limited, (CIN: U51397TN1998PTC121627) a Company incorporated under the Companies, Act, 1956, having its Registered Office at Refex Towers, 2nd Floor, 313, Valluvar Kottam High Road, Sterling Road Signal, Nungambakkam, Chennai, Tamil Nadu 600034

### ... 2nd Applicant /Resulting/Transferee/Amalgamated Company ADVERTISEMENT OF NOTICE OF THE MEETING OF THE UNSECURED CREDITORS OF ADONIS MEDICAL SYSTEMS PRIVATE LIMITED

NOTICE is hereby given that by an order dated 29th April 2025, the National Company Law Tribunal, Division Bench-II, Chennai ('NCLT' or 'the Tribunal') has directed a meeting to be held of the Unsecured Creditors of Adonis Medical Systems Private Limited ('the Applicant Company' or 'the Resulting Company' or 'the Transferee Company' or 'the Amalgamated Company' or 'the Company') for the purpose of considering, and if thought fit, approving with or without modification, the Composite Scheme of Arrangement and Amalgamation proposed to be made between Cura Healthcare Private Limited (CIN: U51397TN2001PTC047385) and Adonis Medical Systems Private Limited (CIN: U51397TN1998PTC121627) and 3I Medical Technologies Private Limited (CIN: U33110TN2020PTC139683) and their

respective shareholders and creditors ('the Scheme'). In pursuance of the said order and as directed therein, further notice is hereby given that a meeting of the Unsecured Creditors of the Company will be convened and held on Sunday, 15 June 2025 at 10:30 A.M through video conferencing or other audio-visual means ('VC/OAVM'). At such day, date and time, the said Unsecured Creditors of the Company are requested to attend.

The quorum for the Meeting shall be 35 (Thirty-five) in number. In case, the said quorum is not present at fixed time for meeting, the meeting shall be adjourned by half an hour and thereafter, the person(s) present for voting shall be deemed to constitute the quorum.

Copies of the said Scheme, and the Explanatory Statement required to be furnished under Section 230 and other applicable provisions of the Companies Act, 2013 can be obtained free of charge at the registered office of the Company Unsecured Creditors entitled to attend and vote at the meeting, shall vote

through remote e-voting or through e-voting facility made available during the meeting through VC/OAVM. The procedure and instructions for attending the meeting through means of VC/OAVM and for e-voting shall be communicated separately to the e-mail ID registered with the Company shortly. The Tribunal has appointed Mr. Jayanth Viswanathan as the Chairperson of

the said Meeting and M.S. Elamathi as the Scrutinizer of the said Meeting. The above-mentioned Scheme, if approved by the Meeting, will be subject to the subsequent approval of the NCLT.

Dated this 14th May 2025 at Chennai

Jayanth Viswanathan Chairperson appointed for the Meeting

### **SHOPPING MALL AVAILABLE** FOR SALE IN PERAMBUR, CHENNAI

Spectrum mall - 60% stake [5 screens currently operated by PVR Cinemas on lease + shopping area] along with two vacant lands (Pallikaranai & Market Street, Perambur) and 8 residential flats are available for E-auction under IBC, 2016. [Ganga Foundations Private Limited]

E-auction date: 18th June 2025 Contact Liquidator for further details: CA Mahalingam Suresh Kumar / gfpl.liq@gmail.com/

Ph: +91 94888 10404

## STATE BANK OF INDIA

Premises & Estate Dept., Local Head Office, 2nd Floor, III/1, Pt. J. N. Marg, Bhubaneswar-751001, Ph. No.: 0674-2394637, E-mail: agmpre.lhobhu@sbi.co DER No.: BHU/P&E/2025-26/05, DATED: 13.05.2025

remises & Estate Department, on behalf of SBI, invites offer in two bionstem for appointment of Architectural Consultancy Firm (Consultant system for appointment of Architectural Consultancy Firm (Consultant through design competition for upcoming construction of Bank's multi-store; building(B+S+4) to accommodate LCPC, CCPC, CPPC & i-DAC a MANCHESWAR I.E, Bhubaneswar, Khurda district, Odisha. The eligible and interested parties may download the prescribed application form fron the Bank's website: "Bank.sbi->SBI in the news->Procurement news" The applications can be downloaded from 14.05.2025 to 04.06.2025 up to 15.00 Hrs and completely filled in application in the prescribed format alon with all supporting documents should reach us in the aforesaid address o or before due date & time. The Bank reserves the right to reject/accept an or all the offers received without assigning any reason thereof. The addendum/corrigendum, if any will be published in the Bank's Website only. Place: Bhubaneswar, Date: 14.05.2025 Asst. General Manager (P&E)

### **ELNET TECHNOLOGIES LIMITED** Regd. Office: TS 140, Block 2 & 9, Rajiv Gandhi Salai, Taramani, Chennai - 600 113.

Ph: 044-2254 1337 / 1098 Fax: 044-2254 1955 Email: elnetcity@gmail.com Website: www.elnettechnologies.com CIN: L72300TN1990PLC019459

## Extract of Audited Financial Results for the Quarter and Year ended March 31, 2025

	Rs. in Lakhs								
SI.			Quarter Ended	Year Ended					
No.	Particulars	March 31, 2025 (Audited)	March 31, 2024 (Audited)	December 31, 2024 (Unaudited)	March 31, 2025 (Audited)	March 31, 2024 (Audited)			
1	Total Income from Operations	823.15	825.13	836.34	3,325.30	3,442.79			
2	Net Profit for the period (before tax and exceptional items)	560.75	559.81	581.73	2,289.89	2,353.50			
3	Net Profit for the period before tax (after exceptional items)	560.75	559.81	581.73	2,289.89	2,353.50			
4	Net Profit for the period after tax (after exceptional items)	473.43	405.11	432.03	1,755.22	1,749.17			
5	Other comprehensive income (net of tax)	1.39	2.78	-	1.39	2.78			
6	Total Comprehensive Income for the period [Comprising Profit for the								
	period (after tax) and Other Comprehensive Income (after tax)]	474.82	407.88	432.03	1,756.61	1,751.95			
7	Equity Share Capital (face value of Rs.10 per share)	400.00	400.00	400.00	400.00	400.00			
8	Reserves (excluding Revaluation Reserve) as shown in the								
	Audited Balance Sheet of the previous year	-	-	-	15,225.16	13,536.09			
9	Earning per share (Rs)								
	(not annualised expect for the year ended March 2019)								
	a. Basic	11.84	10.13	10.80	43.88	43.73			
	Employee benefits expense	11.84	10.13	10.80	43.88	43.73			
No	Notes:								

The Audited financial results have been reviewed by the Audit committee and approved by the board of directors at their respective meeting, held on 13-05-2025. The financial results are prepared in accordance with Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013

2 The company is engaged in the sole activity of carrying on the business of 'Promotion and Maintenance of Software Technology Park" and therefore, has only one reportable segment in accordance with Ind AS 108 "Operating Segments". Hence, no separate segment reporting is applicable to the company 3 Figures for the quarter ended 31 March 2025 and 31 March 2024 are the balancing figures between the audited figures in respect of the full financial year ended 31 March 2025 and 31 March 202

2024 respectively and the published year to date figures for nine months ended 31 December 2024 and 31 December 2023 respectively

(Unaudited) (Unaudited)

4 Previous year/period's figures have been regrouped/recast, wherever necessary, to confirm to the classification of the current year/period's classification

(Audited)

Place : Chennai

(Unaudited) (Unaudited)

For and on behalf of the Board Mrs. Unnamalai Thiagarajan Managing Director (DIN:00203154)

(₹ in Lakhs)

(Audited)

# GSK

### GlaxoSmithKline Pharmaceuticals Limited Registered Office: GSK House, Dr. Annie Besant Road, Worli, Mumbai 400030 • Website: https://india-pharma.gsk.com/en-in/

Email: in.investorquery@gsk.com • Corporate Identity Number: L24239MH1924PLC001151

Standalone

(Unaudited)

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31<sup>ST</sup> MARCH, 2025

(Audited)

Consolidated

(Unaudited)

	Particulars	3 months ended 31.03.2025	3 months ended 31.12.2024	Corresponding 3 months ended 31.03.2024	Year ended 31.03.2025	Year ended 31.03.2024	3 months ended 31.03.2025	3 months ended 31.12.2024	Corresponding 3 months ended 31.03.2024	Year ended 31.03.2025	Year ended 31.03.2024
1	Revenue from continuing operations	96608	94636	91087	372349	340725	97437	94942	92980	374921	345371
2	Profit before Exceptional Items and tax	35490	30635	26631	124375	95265	35857	30810	26822	125519	95980
3	Exceptional Items [credit / (charge)]	_	-	240	469	(14361)	_	_	240	469	(14361)
4	Profit before tax	35490	30635	26871	124844	80904	35857	30810	27062	125988	81619
5	Net Profit after tax	26014	22858	19308	91906	58469	26287	22988	19448	92758	58996
6	Total comprehensive income for the period	25630	22976	19239	91640	58052	25903	23106	19379	92492	58579
7	Paid-up Equity Share Capital (Face value per share ₹ 10)	16941	16941	16941	16941	16941	16941	16941	16941	16941	16941
8	Other Equity	_	_	-	177982	161468	_	_	-	178190	160823
9	Earnings Per Share (EPS) (of ₹ 10 each)										
	Basic and diluted EPS before Exceptional Items (₹)	15.35	13.49	11.29	54.01	40.83	15.52	13.57	11.37	54.52	41.14
	Basic and diluted EPS after Exceptional Items (₹)	15.35	13.49	11.39	54.24	34.51	15.52	13.57	11.48	54.76	34.83
			Not Annualised				Not Annualised				

Notes:

Place: Mumbai

Date: 13th May, 2025

- 1. The above is an extract of the detailed format of the Financial Results for the quarter and year ended March 31, 2025 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said Financial Results are available on the website of the Company at www.gsk-india.com and on the website of Stock Exchanges at www.nseindia.com and www.bseindia.com. The same can be assessed by scanning the QR code.
- 2. The above Results were reviewed by the Audit Committee and were thereafter approved by the Board of Directors at their respective meetings held on 13th May, 2025. 3. The Board of Directors recommended a final Dividend of Rs. 42 per equity share of face value of Rs.10 each (Year ended 31st March 2024 Rs. 32 per equity share).





பெயர் மாற்றம்

пытейт, **МИМТА**Ј

க/பெகம்சா கைனா

த/பெ. முகமது தமீம் மரைக்காயர்

பிறந்த தேதி: 24.12.1964

பிருந்த இடம்: சென்னை

வசிப்பிடம் எண்.49.

கதவு எண்:6, 2வது குறுக்கு

கெரு. அகி பகவான் நகர். கணேஷ் அவென்யு, விரிவாக்கம்

போடூர் , சென்னை - 600116

என்று அழைக்கப்படுவேன்.

பெயர் மாற்றம்

எனது மகன் நயன் ஜெயின்

(Nayan Jain), பிறந்த தேதி: 28

இந்தியா, என்ற முகவரியில்

வசிக்கும் எனது மகன் இனி

நயன் ஷ்வ்ஷ்ட்ல் ஜெயின்

(NAYAN SHVSHTL JAIN)

ான்று அழைக்கப்படுகிறார்

பேன்மையிகு மூன்றாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம், சென்னை O.P.என்.156/2025

எண்.64. சேனியம்மன் கோயில் தெரு,

/ எதிர் /

வ.உ.சி. நகர், கண்டையார்பேட்டை.

S. கீதா சங்கர், கு/பெ.S.சக்திவேல்

எண்.2, ராஜாஜி நகர், ஆதித்தனா

<u>ளற்றியூர்,</u>

எதிர் மனுதாரருக்கு அறிவிப்பு

19.02.2025ல் விவாகரத்து மனு ஒன்றை தாக்கல் செய்தார். எதிர்

மனுதாரருக்கு இரண்டு முறை பதிவு தபாலில் நீதிமன்றத்தில் ஆஜராக

கெரிவிக்கப்பட்டு இருந்தது. எதிர்

பேற்படி வழக்கு வருகிற 06.06.2025 இல் வாய்தா வைக்கப்பட்டுள்ளது

என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது என்றும்,

தாங்கள் நேரிலோ அல்லது

வேண்டியது என்றும், தவறும் பட்சத்தில் தங்கள் மீது ஒருதலை

பட்சத்தில் தங்கள் மீது ஒருதலை பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்படும்

என்பதை இதன் மூலம் கண்டிப்பாக

IN THE COURT OF

ADDITIONAL DISTRICT NO.IV

JUDGE AT PONNERI

1 A Senthil Kumar

Chennai -67.

2.The Oriental Insurance

No 2/158 Selliamman Koil

Street, Karanodai, Sholavaram,

to make any Objection on 07/07/2025 at 10.30 A.M. either

in person or through your counsel

if you fail to appear on that day

case will be decided as Exparte.
S.C.PALLAVAN.B.SC.,B.L.

NOTICE

IN THE COURT OF SUBORDINATE JUDGE

AT ALANDUR

I.A.No. 1 of 2024

A.S.No. 47 of 2021

Mr. Venkatesan @ Venkatasalu

& others
...Respondents/Defendants

Kindly take notice that the petitioner/plaintiff above named filed case against you, under ORDER 9 RULE 9 of CPC and the

same is numbered as I.A.No. 1 of 2024 in A.S.No.47 of 2021 before

the Hon'ble Subordinate Judge at

Alandur, the case is stand posted

for your appearance. Hence be present on 06.06.2025 at 10.00 am before the above court

either in person or through your

advocate, failing which the matter will be decided in your absence.

BEFORE THE I ADDL

FAMILY COURT ATCHENNAI I.A.No: 6 of 2025

LA No: 3 of 2024

I.A.No: 2 of 2023

In O.P. No. 3692 of 2019

K.N.REGUPATHY (Died)

D/o Late K.N.REGUPATHY

3. R.VIJAYMADHAVAN S/o Late K.N.REGUPATHY

Both permanently at No: 23/18. Mahadevan Street.

West Mambalam, Chennai- 33.

No: D-202, Purva Fairmont, HSR

Layout, Sector-II, Bangalore - 560102 . ...Petitioner/Petitioner/Petitioner/

W/o Late S.Rajkumar No: 5B, Mahalakshmi Apartment,

.Respondent/Respondent/

Respondent/Respondent

Proposed Petitioners

4. R.Muralidharan S/o Late K.N.REGUPATHY

R.AMUTHA, D/o.Jayapal

KarneeshwarKoil Street, Saidapet, Chennai-15.

W/o Late S.Rajkumar No: SB, Mahalakshmi

To. R. AMUTHA, D/o. Jayapal

2.ROHINI

N.BHASKARAN

To: 1.Venkatesan @ Venkatasalu,

S/o.Munusamy 2.Babu S/o.Munusamy

Nandambakkam, Chennai - 600 089

Both are residing at No.4. Bajanaj Koji Street

Petitioner/Plaintiff

MCOP NO: 473/2023

மனுதாரர், சென்னை

Petitioner

-1st Respondent

களது ஆட்சேபனையை தெரிவிக்க

பழக்கறிஞர் மூலமாகவோ

னுதாரருக்கு இந்த அறிவிப்பு மூ

**ார் மைகிலி என்பவர் கடந்**ச

க/பெ. கீதா சங்கர்,

தெரு, திருெ

சன்னை 600 019

ரி முதற்கொண்டு **MUMTAJ BEGUM** 

# கடலூர் மாவட்டத்தில் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்கள்: கலெக்டர் சிபி ஆதித்யா ஆய்வு

கடலூர் மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி அழகியநத்தம், பாதிரிக்குப்பம், ஆகிய பகண்டை கிராமங்களில் நிலையில் ஏழ்மை உள்ள இழந்த, கைவிடப்பட்ட கணவனை ஆதரவற்ற பெண்களுக்கு மற்றும் குஞ்சுகள் 50% கோழி நாட்டின மானியத்தில் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களை நிறைந்தது கீழ் திட்டத்தின் கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் 2024–25 ஆம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு 40 எண்ணிக்கையிலான நாட்டின கோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றியம் ஒன்றிற்கு 100 பயனாளிகள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் பயனாளிகள் 1,400 தேர்வு செய்யப்பட்டு, பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தின்கீழ் தேர்வு ்பயனாளிக்கு அரசு மானியமாக ரூ.1600 வீதம் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மொத்தம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு 50% அரசு மானியமாக ரூ.22,40,000 வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அண்ணாகிராமம்

ஊராட்சி

பகண்டை



பயனாளிகளுக்கும், கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகியநத்தம் கிராமத்தில் 39 பயனாளிகளுக்கும், கிராமத்தில் பாதிரிக்குப்பம் பயனாளிகளுக்கும் 50% மானியத்தில் நாட்டின கோழி குஞ்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைந்த ஏழ்மை நிலையிலுள்ள பயன்பெற்று பெண்கள் வருவது மற்றும் இதன் மூலம் நாட்டின பெருக்கம் கோழிக்குஞ்சுகள் குறித்தும் ஏற்படுவது மேற்கொள்ளப்பட்டது.

தொடர்<u>ந்து,</u> பகண்டை கிராமத்தில் கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை இறப்பினால் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாக்க நாட்டின, கலப்பின. அயலின கறவை மாடுகள் மற்றும் ஆடுகள், செம்மறி எருமைகள், அன்றைய பன்றிகளை சந்தை தொகைக்கு காப்பீடு விலைக்குரிய செய்யவும் கால்நடை காப்பீட்டுத் திட்டத்திற்கான பணிகள் இன்றைய தினம் துவக்கிவைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திட்டத்தில் பயனடைந்த பகண்டை கிராமத்தைச் சேர்ந்த சித்ரா, அழகியநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரா ஆகியோர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

உயர்நீகிமன்றம். சென்னை உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை முதலேற்பு எண். 446 / 2024 இந்திய வாரிசுரிமைச் சட்டம் தொட

வழக்கில் 09.11.2022 அன்று இந்து போன திரும்தி அபி பாலசுப்ரமன உயில் சொத்துக்கள் தொடர்பான மனு

பிரபு ஸ்ரீனிவாஸ் (a) பிரபு சீனிவாசன் புது எண்.36/2, பழைய எண்.70/2, MIG குடியிருப்புகள், இந்திரா காலனி முதல் அவின்யு, அசோக் நகா, சென்னை—600 083. 1. சியாமலா, க/பெ. திரு.மணியன், l. சியாமலா, க/லப. அரு.கு.... மனை எண்.24, PVS நகா 2வது தெரு, இதன்னை—600097. ஓக்கியம் துரைபாக்கம், சென்

ஒன்றியத்திற்குட்பட்ட

கிராமத்தில்

2. விஜயா சந்திரசேகரன், க/பெ. திரு.சந்திரசேகரன் முதலாவது அவன்யூ, பெசண்ட நகர், சென்னை 600090. 3. S.கோதண்டராமன், த/பெ. திரு.N.சுந்தரம்,

புது எண்.23, பழைய எண்.D330 வது குறுக்கு தெரு, தென்னூர் ருச்சராப்பள்ளி 620017. , தூருப்பள்ளா o2U017. 4. G.சீனிவாசன், த/பெ. திரு.ஆ.ஏ.கோவிந்தன் (லேட்), புது எண்.36/2, பழைய எண்.70/2, MIG குட்கு

. 3 குடியிருப்புகள், இந்திரா காலனி முதல் அவின்யு அசோக் நகர், சென்னை–600 083. ா ராமமூர்த்தி, க/பெ. திரு.ராமமூர்த்தி (லேட்),

3 2, சன்சிட்டி வில்லா, 34, அக்பராபாத் முதல் தெரு, சென்னை 600024

... சென்னை – 600 083, அசோக் நகர், 10வது அவென்யூ, புது எண்.74 பழைய எண்.54, பாலாஜி டவாஸ், பிளாட் எண்:B/2, என்ற விலாசத்தில் வசித்தவரும் 09.11.2022 அன்று இறந்து போனவருமான திருமதி அபி வசித்தவரும் 09.11.2022 அன்று இறந்து போனவருமான திருமதி அப் பாலசுப்ரமணியன், அவர்களின் உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை பால்சுப்ரமணியன், அவர்களின் உயில் சொத்துக்களில் ஏதேனும் பாத்தியதை கோரும் அனைவரும் தங்களுக்கு தக்கதென கருதினால் நீதிமன்றம் நிர்வாக சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் "மாஸ்டர் கோர்ட்டில்" 30.06.2025 அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை போடப்பட்டுள்ளது. இம்மனு பற்றி யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மேற்படி மனு விசாரணையின் போது தங்களது ஆட்சேபனைகளைத் தரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுத்துகிறார்கள். 2025ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் தேதி சென்னையில் 2025ஆம் ஆண்டு **ே** கையொப்பமிடப்படுகிறது.

வழக்கறி ஞர்கள் அறை எண்:50, 4வது மாடி கொண்டித் தெரு, சென்னை – 600 001

உதவி பதிவாள முதலேற்பு பிரிவு 1 உயா்நீதிமன்று சென்னை – 600 104

## பொது அறிவிப்பு

மூன்றாம் தளம், நெ.59/32ல் வசிக்கும் திரு.எஸ்.எம்.ஜவஹர் ஹுசைக், த/பெ.கே.ஏ..எம்.எஸ்.முகம்மது முஹைதீன் அவர்கள் கொடுக்கும் பொது அறிவிப்ப என்னவென்றால்

அறுவாப்பு என்னவ்வன்றால். எனக்கு சொந்தமான இரண்டு அசல் விற்பனை பத்திரம் விபரம் பின்வருமாறு 1) சென்னை—600100, பள்ளிக்கரணை, முன்ஷி காலனியில் மனை எண்கள்.22 & 23, 3206 சதுரடி சர்வே எண்கள் 610 (பார்ட்) மற்றும் 610/8, புதிய சர்வே & 23, 3206 சதுரடி சாவே எண்கள் 610 (பாாட்) மற்றும் 610/8, புதிய சாவே எண்.610/12, பட்டா எண்.11585, பள்ளிக்கரணை கிராமம், சோளிங்கநல்லூர் தாலுக்கா, சென்னை மாவட்டத்தில் உள்ள சொத்தானது தென்சென்னை இணை1 சார்பதிவாளா அலுவலகத்தில் என்னுடைய பெயரில் பதிவு செய்யப்பட்ட அசல் விற்பனை பத்திர நாள் 23.2.2007, பத்திர எண். 1421/2007

ஆகும். (2) சென்னை—600100, பள்ளிக்கரணை, முன்ஷி காலனியில் மனை எண்கள்.24 (22) சன்னை கொடு சர்வே எண்கள் 610 (பார்ட்) மற்றும் 610/8, புதிய சர்வே எண்க 610/12, பட்டா எண். 11585, பள்ளிக்கரணை கிராமம், சோளிங்கநல்லூர் தாலுக்கா, சென்னை மாவட்டத்தில் உள்ள சொத்தானது தென்சென்னை, இணை 1 சார்பதிவாளர் அலுவலகத்தில் என்னுடைய பெயரில் பதிவு செய்யப்பட்ட அசல் விற்பனை பத்திர நாள் 23.2.2007, பத்திர எண். 1422/2007, மேற்கண்ட இரண்டு விற்பனை பத்திரங்களும் நான் 3.5.2025 அன்று சென்னை 17, தி.நகர், வெங்கட நாராயணா தெருவிலிருந்து, மெலோனி தெருவில் உள்ள எனது அலுவலகத்திற்கு செல்லும் பொது வழக்கறிஞர் கூட்ட நெரிசலில் தொணைத்துவாட்டேன். மேற்கண்ட தொலைந்த இரண்டு அசல் விற்பனை பத்திரங்களை எவரேனும்

எடுத்து வைத்திருந்தால் கீழ்க்கண்ட விலாசத்திற்கு வந்து கொடுக்கும் நபருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும், மேலும், இதன் இரண்டு விற்பனைப்பத்திரம் தொடர்பான சொத்தில் எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் கீழ்க்கண்ட விலாசத்திற்கு கடிதம் மூலமாகவோ அல்லது நேரில் வந்தோ இந்த விளம்பரம் செய்த 7 நாட்களுக்குள் வந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது ஏதேனும் ஆட்சேபனை கொடுக்கப்படாத பட்சத்தில் இந்த தொடர்பாக யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என அனுமானிக்கப்படும்.

ஜி.கோவிந்தராஜன், பி.எஸ்ஸி., பி.எல். வழக்கரிஞர், சென்னை உயர்நீதிமன்றம், பி6, மெலோடி அப்பார்ட்மெண்ட், புதிய எண்.13, மெலோனி ரோடு, கியாகாரயுந்தா, சென்னை-600017 அலைபேசி எண்.: 9840047568

BEFORE THE HON'BLE XXVIII ASST CITY CIVIL COURT AT CHENNAI E.P. No. 2522 of 2019

ARC. No. 663 of 2016

Margadarsi Chits Private Limited

... Petitioner/Decree Holder

Versus M/s.Mubeena Leathers Export and Others ... Respondents/ Judgement Debtors

M Mohamed Ibrahim - JD2 S/o M Mohamed Zackariah

No.20, S.R.Apartment, 2nd Floor, Krishnadass Road, 1st Street, Mangalapuram, Chennai - 600 012.

Please take notice that in the above Execution Petition filed against you for Sale of your Immovable Property described in the schedule hereunder. You are hereby requested to be present in person or through your counsel and your property will be auctioned in Public, as per the Order of the Hon'ble XXVIII Asst. City Civil Court, Chennal at 4.00 P.M. On 02.06.2025 in the City Civil Court Campus, High

SCHEDULE-A

All that piece and parcel of property being land bearing Old No.7, then No.16, present No.20. Krishnadass Road, 1 Street, Mangalapuram, Perambur Village, Perambur Purasawakkam Taluk, Comprised in O.S.No.46. R.S.No.326, Present R.S.No.326/27, measuring from North to South on the Eastern and Western side: 10,4 meters East to West on the Northern and Southern Side : 20.7 meters Totally measuring 2380 sq.ft., and bounded on the North by: Kannapillai's land and house

South by : Manickam Pillai's land and house East by : Street

West by Koil Land

and situated within the Registration District of Central Chennai and

Sub Registration District of Purasawakkam.

SCHEDULE-B

Residential flat situated in Second Floor in the building known as S.R. Apartment' along with 360 sq.ft., of undivided share in the Land mentioned in the Schedule A Property. M.DURAIRAJ

Counsel For Decree Holder

# பெரது அறிவிப்பு

கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ள "அட்டவகை ரத்து" வாங்குவதற்கு எமது வாடிக்கையாளர் விருப்பப் தெரிவித்துள்ளார் என்பதை இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கிறோம். சொந்தக்காரர் திரு. ஈ. சந்திரசேகர் வர்கள், குறிப்பிடப்பட்ட "அட்டவணை சொந்து"வின் மீது தமது உரிமைகள் எவ்வகையான சுமைகள் கட்டணங்கள், கோரிக்கைகள் போன்றவற்றிலிருந்துப் விடுவிக்கப்பட்டவை என்றும், தெனிவான மற்றும் விற்பனைக்கரிய உரிமையை (marketable title) அவர் கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கிறார். இந்த அட்டவணை சொத்து" பொறுத்து சொந்தக்காரரின் e சிமையை சரிபார்க்கும் வகையில் இந்த போது அரிவிப்பு வெளியிடப்படுகிறது.

கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு வழியாக அல்ல மீது சட்டபூர்வமான மற்றும் செல்லுபடியாகும் ரிக்கை, உரிமை, தலைப்பு, கடன், வட்டி, விற்பனை பரிசு, குத்தகை, வாடகை, உரிமமளிப்பு (license: பரிமாற்றம், பகிர்மானம், அடமானம், கட்டணம் லீன் (lien), பரம்பரை, தடைவிதிப்பு (lis-pendence), தடை உத்தரவு, கைப்பற்று (attachment), தீர்ப்பு குறிப்பிட்ட நிறைவேற்றம் (specific performance போன்றவை அல்லது வேறு எந்த வகையாக தனிநபர்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் அல்லது பிற தரப்பினர், தங்கள் எதிர்ப்பு/கோரிக்கைகளை இந்த அநினிப்பு வெளியிடப்பட்ட திலிருந்து 10 நாட்களுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு, தொடர்புடைய ஆதார ஆவணங்களுடன் எழுத்துமூலம் தெரிவிக்கம் "அட்டவணை சொத்து"வின் மீது எந்தவொரு கோரிக்கையும் இல்லை எனக் காகப்படும். மேலும் ஏந்தவொரு கோரிக்கைகளும் துறந்து விடப்பட்டதாக அல்லது கைவிடப்பட்டதாக கருதப்படும்.

அட்டவணை சொக்கு (நன்செய்) நிலமாக உள்ள, சர்வே எண் 7/1வ் மைந்துள்ள 1.02 ஏக்கர் மற்றும் பொன்னேரி எண் 7/3ல் அமைந்துள்ள 0.13 ஏக்கர் பரப்பளவு கொண்ட மொத்தம் 1.15 ஏக்கர் பரப்பளவுடைய நிலம். இது 42 ஆம் என், மேதூர் கிராமம்,பொன்னேரி தாலுகா திருவள்ளர் மாவட்டம். வட சென்னை பசிவ மாவட்டம் மற்றும் பொள்னேரி உட்-பதிவு மாவட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.

எல்லைகள்: சர்வே எண் 7/1: வடக்கே - சர்வே எண் 8 தெற்கே - சர்வே என் 18/4 கிழக்கே - சர்வேஎன் 7/2 மேற்கே - சர்வே எண் 20 சர்வே எண் 7/3: வடக்கே - சர்வே எண் 8 கேற்கே -சர்வே என் 18/4 கிழக்கே - சர்வே என் 6 மேற்கே - சர்வே என் 7/2

தேதி: 14-05-2025 பெயர்: ஆலோக் சுரானா, வழக்கறிஞர் முகவி: பழைய என் 8, புதிய என் 15, தம்புசாமி சாலை, கீழ்பாக்கம், சேன்னை 600 010 தொடர்பு என்: 044-4385 1512

மாண்புமிகு செங்கல்பட்டு பிரதம சார்பு

நீதிமன்ற நீதிபதி முன்பாக I.A No 1 of 2024

in OSSR No. 4234 of 2019 (346/2019) M/S. இந்தியன் வங்கி நல்லம்பாக்கம்

கிளை சார்பாக அதன் சீனியா் மேனேஜா் ...மனுதார்/ வாதி எதிராக

1 .V.சிவகுமார் 2. S.வெள்ளையப்பன்

...எதிர்மனுதார்கள்/பிரதிவாதிகள் பெறுநா் : ..\_துறா . எதிர்மனுதார்கள்/ பிரதிவாதிகள் 1 .V .சிவகுமார்.

எதாமனுதார்கள்/ பரதுவி 1.V. சிவகுமார், த/பெ .வெள்ளையப்பன் 2.S. வெள்ளையப்பன், த/பெ. K. சுப்பியா தேவர் த் பெ. ஈ. சப்படி இருவரின் வசிப்பிடம் No..272 /4, V.O.C. தெரு கொளப்பாக்கம், காஞ்சிபுரம்

மாவட்டம் 600 127. இதனால் 1 & 2

இதனால 1 & 2 எதிர்மனுதார்கள்! பிரதிவாதிகள் அறிவதாவது : மனுதார்/வாதியால் தங்கள் இருவர் மீதும் தாக்கல் செய்துள்ள தாவா ப்ராதை திரும்ப தாக்கல் செய்வதில் 2486 நாட்கள் ஏற்பட்டுள்ள 2486 நாட்கள் காலதாமத்தை மன்னிக்கும் பள் கொடுத்துள்ள மேற்படி மனுவில் தங்கள் இருவருக்கும் பலமுறை நீதிமன்ற மூலம் அறிவிப்பு மூலம் நீதிமன்ற மூலம் அறிவிப்பு அனுப்பியும் சர்வாகாததால், தங்களுக்கான அறிவிப்பை தினசரி தமிழ் பத்திரிகை மூலம் தெரியப்படுத்தும்படிக்கு உத்திரவு கழக்கப்பட்டு அதன் படிக்கு இந்த மாலை மலர் தமிழ் தினசரி பத்திரிக்கையில் விளம்பரம்

பத்திரிக்கையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவே தாங்கள் இருவரும் இந்த மேற்கண்ட மனுவில் தங்களுக்கு எதேனும் ஆட்சேபணைகள் இருந்தால் அதனை மேற்படி நீதிமன்றத்தில் வருகிற 11 / 06 /2025 அன்று காலை 10 .30 மணி அளவில்

அஜரில் இருந்து இந்த வழக்கு கூப்பிடும் போது நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்து கொள்ளலாம்.

தொவ்பத்து ... தவறும் பட்சத்தில் மேற்படி நீதிமன்றத்தாரால் தங்களை தோன்றா தரப்பினராக கருதி இந்த மனு விஷயமாய் மேற்கொண்டு உக்கிரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும்.

RRK ASSOCIATES. மனுதார்/ வாதி வழக்கறிஞர்

# **Change of Name**

I, Usha V, daughter of Viswanathan S, born on 04.08.1984 (Native District: Chennai) Residing at G3, Street, Venkatapuram, Ambattur, Chennai-600053

known as

## **USHA VISWANATHAN**

- Usha V

## பெயர் மாற்றம்

VANSH BHARATH KUMAR,

பிறந்த தேதி: 09.05.2005, ஃப்ளாட்

ரோடு,

சென்னை-600 007, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி VANSH, என்<u>ற</u>

**VANSH BHARATH KUMAR** 

H M O PNO 4672 OF 2024

D/o. Sathvanaravanan Raugarajapuram Main Road, Kodarnbakkam

Chennai-600024 ...Petitioner/Petitioner -Vs-

Puliyurpurarn, Kodambakkam, Chennai-600024

PETITONER TMT.S. NAGAMANI

affidavit

Vadapalani Murugan Temple, Vadapalani, Chennai-600026 with cost and pass such further or other order

3. I state that I filed this case

Mutual Consent under section 13 B of the Hindu Marriage Act 1955 and it was numbered as H.M.O.P No.3628 of 2023 Before the Hon'ble II Addl Family Court at Chennai. And case the case was posted for further hearing but Both parties called absent No reprusentation. Hence. This Petition is dismissed for default dated 26.03.2024. And after wards I have taken effort to restore it ended in vain. Hence. filed this case before this Honble

respectfully prayed that this
Hon ble Court may be pleased to permit me to take Substitute service of paper publication in daily newspaper one in "Makkal Kurul" and pass such further or other order and thus render Justice. Solemnly affirmed at Chennai On this 24th day of April 2025.
And signed her name in my

DEPONENT Advocate: Chennai

Krishana Flats, 29/5, VOC

Shall henceforth be

2.Moorthy

Company Ltd தந்தை பெயர்: Bharath Kumar R1- A. Senthil Kumar

Please take Notice that the above case was filed by the Petitioner for Compansation, same was posted for your appearance to make any Objection on

அழைக்கப்படுகிறேன்

# IN THE HON'BLE II ADDL FAMILY COURT AT CHENNAI M.P. No. OF 2025 IN

No.48, Sherkahan Garden.

S.SIVA, S/o. Sekar, No. 18, Bajanai Kovil Street.

nai-600024. . Respondent / Respondent AFFIDAVIT OF THE

IMI.3. NAGAMANI I, S. Nagamani. D/o. Sathyanarayanan, Hindu aged about 38 years, residing at No.48, Sherkahan Garden, Rangarajapuram Main Road, Kodambakkam, Chennai - 600

1. I am the Petitioner herein and as such that well aware of this

2. I state that the above case was filed by me prayed for pass a Decree and Judgment by dissolving the marriage held between the Petitioner And the respondent held on 20.05.2001 in accordance with Hindu law of rites. rituals and customs at

on the ground that myself and respondent herein iointly filed a Petition for divorce under

court. 4. I further state that as per order of this Hon blc court taken steps to the respondent posted to 06.02.2025 and the was served he has not appeared before this Hon'ble subsequent!- posted 24.03.2025 and 24.03.2025 for Substitute service through Daily newspaper. hence this Permission Petition, if this Hon' ble court may not permit to take Substitute service po the respondent I shall be put in

Apartment, Karneeshwar Koil Street, Saidapet, Hene. In the above circumstances Chennai-15.
In the above said Petition the Hon'ble I Addl. Family Court, Chennai has ordered notice by way of paper publication to you on 19.04.2025. Kindly make it Chennai-15 convenient and be present in the

above said court on decided in your absence. 17.05.2025 at 10.30 A.M. failing which the matter will be heard and decided in your absence. அறியவும்.

ஏல அறிவிப்பு MEETALAL JAIN (HUF), 1135 08,2ND FLOOR, KOTAMRAJUVARI CHENNAI-600012. என்ற விலாசக்கில் தங்கம்<sub>,</sub>வைரம் பொருட்கள் 16/05/2025 அன்று காலை 11.00 A.M. மணியளவில் 30, கோடம்பாக்கம் ரோடு, மேட்டுப்பாளையம் மேற்கு மாம்பலம், சென்னை33. என்ற விலாசத்தில் அரசு ஒப்புத்தல் பெற்ற மெஸாஸ். போஹ்ராஸ் ஆஷ்னீாஸ் ஏலக் கம்பெனியரால் பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

## DISTRICT JUDGE AT CHENGALPATTU O.S. No. 182 of 2022

Mr.D. Hemanthkumar S/o. Mr. Deivasigamani. ..Plaintiffs

ஜுன் 2007, பழைய எண்.4, புதிய Mrs. Indirani Mani ாண்.5, லோதிகான் தெரு, தி. நகர் W/o. Mr.Deivasigamani, சென்னை - 600 017, சுமிம் நாடு and others 1. Mrs. Sasikala, (D12)

Chennai 600 044 2. Mr. Nagan. (D13) குஞ்சன் ராஜேந்திர பிரசாத் (Gunjan Rajendra Prasad

Chennai 600 044. 3. Mr. Varadhan, (D15) No.10. Nehru Street.

Thiruneermalai. Chennai600044 Jude at Chengalpattu,

Hence take notice that you should appear before the Hon'ble Addl. District Jude at Chengalpattu on 25 07 2025 at 10 15 A M either in person or through pleader failing which the matter will be

> & G UMAPATHY Counsel for plaintiffs

JUDGE AT PONNER! MCOP NO: 148/2024 G Dasaradan

1.R. Vathani 2. Reliance General Insurance

No.526/NA. Balakrishna Puram Village, Gummidipoondi Taluk, Thiruvallur District - 601201.

Please take Notice that the above case was filed by the Petitioner for Compansation, same was posted for your appearance to make any Objection on 17/ person or through your counsel if you fail to appear on that day

அ.தி.மு.A 4 /378/ 2025 நாள்: 5/5/2025 பரமேஸ்வரி, w/o.மூர்த்தி

விழுப்புரம் மாவட்டம் **அறிவிப்பு** பரமேஸ்வரி, w/o.மூர்த்தி என்ற நான் மேற்கண்ட விலாசக்கில் வசித்து வருகிறேன்.

ஆஜராகி ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டியது. இல்லையெனில் மேற்படி மனு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்பட்டுவிடும் என்பதை அறியவும்.

# மனுகாார்

Pradeep Arumuham - Versus -M/s. Southern Green Faming and Marketing Multi-State Co-operative Society Limited

(FARMFED),

M/s. Southern Green Farming and Marketing
Multi-State Co-operative Society Limited (FARMFED) Rep. by its Chairman Mr. Rajesh C. Pillai, No. 633/2, New No. 742, Poonamallee High Road, Aminjikarai, Chennai-600029. Please take notice that when the above suit in OS No. 1814 of 2025, came up for hearing on 28.04.2025, the Hon'ble Court was pleased to Order notice to you through substituted service. You are hereby informed tobe present before THE HON'BLE VI ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI, ON 5.6.2025 AT 10.30 A.M., failing which the above case will be heard and

S. Narasimhamoorthy Counsel for the Plaintiff மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் சமூகம் விழுப்புரம். அ.தி.மு.A4 /908/ 2025 நாள்: 13/5/2025 மல்லிகா. W/O.பன்னீர்செல்வம்

வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

decided in your absence.

அ<mark>றிவிப்பு</mark> மல்லிகா, W/o.பன்னீர்செல்வம் என்ற நான் மற்கண்ட விலாசத்தில்

TOWN VIJAYAWADA

# IN THE COURT OF PRINCIPAL

Defendants

No.5. Thiruneermalai Main Road. Nagalkeni, Chrompet, No.5, Thiruneermalai Main Road,

Nagalkeni, Chrompet,

In a suit filed by the plaintiffs for declaration, partition and injunction in OS No.182 of 2022 the Hon'ble Addl District private summons to you namely D12, D13 and D15 by order dated 24.04.2025 returnable by 25.07.2025, through paper

decided in your absence. NA.MALAI SARAVANAN

IN THE COURT OF ADDITIONAL SUBORDINATE

Company Ltd

..1st Respondent

S.C.PALLAVAN.B.SC.,B.L Counsel for Petiione மேன்மைமிகு வருவாய் கோட்டாட்சியர்

ஆவுடையார்பட்டு விக்கிரவாண்டி வட்டம்

எனது தாய் சகுந்தலா W/o.முனுசாமி என்பவர் கடந்த 17/3/1995 அன்று பொம்பூர் கிராமத்தில் இறந்ததை அப்பொழுது இறப்பு பதிவுசெய்யப்படாததால் தற்போது அவருடைய இறப்பு சான்றிதழ்கோரிவிழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுதாரா மனுதாக்கல் செய்துள்ளார் \_\_\_\_\_\_\_ பதுள்ளார். மேற்படி மனுவில் யாருக்காவது ஆட்சேபனை இருப்படுக்க ஆட்சபல்ல் தங்களுடையஆட்சேபனையை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ

வழங்கப்படும்.

இடம்: சென்னை

# BEFORE THE HON'BLE XI ASSISTANT CITY CIVIL COURT, AT CHENNAI

21,மண்டப மேட்டு தெரு கஸ்பா காரனை, கண்டாச்சிபுரம்

என்ற நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். எனது கணவர் பன்னீர்செல்வம் \$/௦.சுப்பராயன் என்பவர் கடந்த 10/3/2002 அன்று மேற்படி முகவரியில் இறந்ததை அப்பொழுது இறப்பு பதிவுசெய்யப்படாததால் தற்போது அவருடைய இறப்பு சான்றிதழ்கோரி விழுப்புரம் வருவப்பு சோன்றிகழ்கோரி விழுப்புரம் வருகைக்கில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளார். மேற்படி மனுவில் யாருக்காவது ஆட்சேபனை இருப்பின் தங்களுடைய ஆட்சேபனையை ஆட்சபலை ஆட்சேபனையை தங்களுடைய ஆட்சேபனையை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டியது. இல்லையெனில் மேற்படி மனு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்பட்டுவிடும் என்பதை

SHRIRAM FINANCE LIMITED MUGALIVAKKAM BRANCH VEHICLE FOR SALE TN13T-2529 MARUTI DZIRE TOUR DIESEL-P

CONTACT NO: 8838817039, 6380209930

### மாண்புமிகு கடன் மீட்பு தீர்ப்பாயம் – Ⅲ, சென்னை முன்பாக 6வது தளம், கூடுதல் அலுவலக கட்டிடம், சாஸ்திரி பவன், ஹாடோஸ் சாலை O.A.No.62 OF 2025

**பாங்க் ஆஃப் பரோடா**, சௌகார்பேட்டை கினை, எண். 45, ரத்தன் பஜார், இருசப்பா மேஸ்திரி தெரு, பார்க் டவுன், சென்னை 600 001 பாங்க் ஆஃப் பரோடாவின் கலைவை மேல அழ்வார்பேட்டை கிளை சார்பாக

வுத்துகட்டான் தெரு, பெரியமேட்,சென்னை 600 003

1. M/s லாயல் டிரேடர்ஸ், எண்.53/3, 1வது தளம், மார் அவென்யூ

பிரதிநித் அதன் உரிமையாளர் திகு.Y.குலாப் 2. திகு.Y.குலாப் முகமது யூசுப், வயது: 48, 9/55, ஜானகி ராமன் நகர், 3வது தெகு, மாற்று சேவை மூலம் பிரதிவாதிகளுக்கு சம்மன்

அதேசமயம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர், பிரதிவாதியிட ஞ.1,58,03,574.71 தொகையைத் திரும்பப் பெறுவதற்காக இந்த தீர்ப்பாயத்தில் இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார்.

சம்மன் சேவையை சாதாரண முறையில் செயல்படுத்த முடியாத நிலையில் மாற்று சேவைக்கு தீர்ப்பாயத்தால் உத்தரவிடப்பட்டது, எனவே பத்திரிக்கை மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. எனவே தீங்கள் இந்த தீர்ப்பாயத்தின் முன்பு நேரிலோ அல்லது முறையாக அறிவுறுத்தப்பட்ட வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி, 10/06/2025 அன்று காலை 11.00 மணி அல்லது அதற்கு முன் எழுத்துப்பூர்வமாக, தங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை திரும்ப செலுத்தாதற்கான காரணத்துடன் அறிக்கையை தாக்கல் செய்யுமாற

தவறும்பட்சத்தில், விண்ணப்பம்/மேல்முறையீடு சட்டத்தின்படி நீங்கள் இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவு

05 மே, 2025 அன்று தீர்ப்பாயத்தின் முத்திரையிடப்பட்டு என் கையால் வழங்கப்பட்டது

### படிவம் எண்.NCLT зA

<u></u>அவை விவரிக்கும் விளம்பரம் சட்டத் தீர்ப்பாய விதிகள், 2016–ன் விதி 35ஐப் பார்க்கவும்] சதா்ன் செராமிக்ஸ் பிரைவேட் லிமிடெட்

மினிகா சர்வீசஸ் பிரைவேட் லிமிட<u>ெ</u>ட் (விண்ணப்பதாரா் நிறுவனம் எண்.2/பிரிக்கப்பட்ட நிறுவனம் எண்.2)

(விண்ணப்பதார் நிறுவனம் எண்.3/விளைவு நிறுவனம்) மற்றும் அந்தந்த பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்கியவர்கள்

இடையிலான கூட்டு சீரமைப்பு கிட்டம் கொடர்பான விஷயக்கில் (பிரிக்கல்) CP(CAA)/26(CHE)/2025 உடன் தொடர்புடைய CA(CAA)/71(CHE)/2024 சகர்ன் சொரமிக்ஸ் பிரைவேட் லிமிடெட்

பகிவ அலுவலகம் : 27/21 (11/21). பிளாட் எண்.4C. 4வது தளம், ஆர்ச் மேத்யூஸ் அவென்யூ, போட் கிளப் சாலை ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600028 சார்பாக அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர் திரு. எம் ஆர் சிவகுமார்

CIN: U74210TN1985PTC012456 நிறுவனங்கள் சட்டம் 1956–ன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் பதிவு அலுவலகம் : 27/21 (11/21), பிளாட் எண்.4C, 4வது தளம், ஆர்ச் மேத்யூஸ் அவென்யூ, போட் கிளப் சாலை,

ளாமலைபுரம், சென்னை – 600028 சார்பாக அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர் திரு. எம் ஆர் சிவகுமார் (விண்ணப்பதாரர் நிறுவனம் எண்.2/பிரிக்கப்பட்ட நிறுவ ாரத் டெக்னாலறிஸ் ஆட்டோ காம்பொனென்ஸ் லிமிடெட்

4வது தளம், ஆர்ச் மேத்யூஸ் அவென்யூ, போட் கிளப் சாலை, ாமலைபாம். சென்னை – 600028 சார்பாக அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர் திரு. எம் ஆர் சிவகுமார்

லுவலக முகவரியில் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும் அவர் மனுவை எதிர்க்க முற்படும் பட்சத்தில், எதிர்ப்புக்கான காரணங்கள அல்லது அவரது பிரமாணப் பத்திரத்தின் நகலை அத்தகைய அறிவிப்புடன் வழங்கப்பட வேண்டும். கீழே கையொப்பமிடப்பட்ட நபரால் மனுவின் நகல் பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தும்போது தேவைப்படும் நபருக்கு

> திரு. எம் ஆர் சிவகுமா அங்கீகரிக்கப்பட்ட கையொப்பகாரர்

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் முன்பாச டிவிஷன் பெஞ்ச் II, சென்னை CA(CAA)/16(CHE)/2025 குரா ஹெல்த்கோ் பிரைவேட் லிமிடெட் (பிரிக்கப்பட்ட நிறுவனம்)

(விளைவு/மாற்றிக்கொள்ளும்/ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்) மற்றும் 3I மெடிக்கல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்

மற்றும் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்கியவர்கள் இடையே கூட்டு சீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புத் திட்டம் குறித்த விஷயத்தில் அடோனிஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்

(CIN: U51397TN1998PTC121627) நிறுவனங்கள் சட்டம், 1956ன் கீழ் துவக்கப்பட்ட நிறுவனம், பதிவு அலுவலகம் : ரெஃபெக்ஸ் டவர்ஸ், 2வது தளம்,

ஸ்டெர்லிங் ரோடு சிக்னல். நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு 600034 ...2வது விண்ணப்பதாரா் / விளைவு / மாற்றிக்கொள்ளும் ஒருங்கிணைந்த நிறுவனம்

அறிவிப்பு விளம்பரம் குரா ஹெல்த்கோ் பிரைவேட் லிமிடெட் (CIN: U51397TN2001PTC047385) மற்றும் அடோனிஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (CIN: U51397TN1998PTC121627) மற்றும் 3I மெடிக்கல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (CIN: U33110TN2020PTC139683) மற்றும்

மூலம், தேசிய நிறுவன் சட்ட தீர்ப்பாயம் ('NCLT' அல்லது 'தீர்ப்பாயம்'), சென்னை டிவிஷன் பெஞ்ச் II, அடோனிஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (விண்ணப்பதாரர் / விளைவு / மாற்றிக்கொள்ளும் அல்லது ஒருங்கிணைந்த நிறுவனம்) ஈடுபெறாத கடன் வழங்கியவர்களின் கூட்டத்தை மேற்கூறிய உத்தரவின்படியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடியும், நிறுவனத்தின் ஈடுபெறாத கடன் வழங்கியவர்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025 அன்று காலை 10:30 மணிக்கு காணொளி காட்சி அல்லது பிற ஆடியோ

இதன் மூலம் மேலும் அறிவிப்பு வழங்கப்படுகிறது. அன்றைய தினம், தேதி மற்றும் நேரத்தில், நிறுவனத்தின் மேற்கூறிய ஈடுபெறாத கடன் வழங்கியவர்கள்

பங்கேற்பை உருவாக்குவதாகக் கருதப்படுவார்கள். மேற்கூறிய திட்டத்தின் நகல்கள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 230 மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிகளின் கீழ் வழங்கப்பட வேண்டிய விளக்க அறிக்கை ஆகியவற்றை நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் எந்தவித

கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்க உரிமை உள்ள ஈடுபெறாத கடன் கூட்டத்துல் சுலந்து என்றையும் வாணைவாக உர்கள் நடிக்குற்ற வழங்கியவர்கள், தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு அல்லது கூட்டத்தின் போது VC/OAVM மூலம் கிடைக்கக்கூடிய மின்னனு வாக்குப்பதிவு வசதி மூலம் வாக்களிக்கலாம். VC/OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான நடைமுறை மற்றும் வழிமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு ஆகியவை

நியமித்துள்ளது. 600600 குறப்பாடப்பட்ட அட்டம், கூ அங்கீகரிக்கப்பட்டால், NCLTயின் அடுத்தடுத்த ஒப்புதலுக்கு உட்பட்டது. 14 மே, 2025 அன்று சென்னையில் தேதியிட்டது ஜெயந்த் விஸ்வநாதன்

கூட்டத்திற்காக நியமிக்கப்பட்ட தலைவர்

பதிவாளரின் கையொப்பம்

(விண்ணப்பதார் நிறுவனம் எண்.1/பிரிக்கப்பட்ட நிறுவனம் எண்.1)

மற்றும் பாரத் டெக்னாலஜிஸ் ஆட்டோ காம்பொனென்ஸ் லிமிடெட்

CIN: U33111TN1980PTC008263 நிறுவனங்கள் சட்டம் 1956–ன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்

(விண்ணப்பதாரர் நிறுவனம் எண். 1 / பிரிக்கப்பட்ட நிறுவனம் எண். 1 ளிகா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்

CIN: U34300TN2002PLC048423 நிறுவனங்கள் சட்டம் 1956–ன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனம்

பகிவ அலுவலகம் : 27/21 (11/21), பிளாட் எண்.4C.

(விண்ணப்பதாரர் நிறுவனம் எண்.3/விளைவு நிறுவ மனு குறித்த அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவுகள் 230 முதல் 232–ன் கீழ் சதா்க சராமிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (பிரிக்கப்பட்ட நிறுவனம் எண்.1) மற்றும் மினிகா சாவீசஸ் பிரைவேட் லிமிடெட் (பிரிக்கப்பட்ட நிறுவனம் எண்..? மற்றும் பாரத் டெக்னாலஜிஸ் ஆட்டோ காம்பொனென்ஸ் லிமிடெட் (விளைவ நிறுவனம்) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு சீரமைப்பு திட்டத்திற்கான (பிரித்தல்) ஒப்புதலைக் கோரும் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு ஏப்ரல் 23, 2025 அன்று பட்டியலிடப்பட்டது மற்றும் இந்த மனு, மே 28, 2025 அன்று மாண்புமிகு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், சென்னை பெஞ்ச் - I முன் னக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஆதரிக்கவே அல்லது எதிர்க்கவோ விரும்பும் எந்தவொரு நபரும், அவரது பெயர் மற்றும் முகவரியுடன், அவர் அல்லது அவரது வழக்கறிஞரால் கையொப்பமிட்ட அவரது நோக்கம் குறித்த அறிவிப்பை மனு விசாரணைக்கு நிர்ணமிக்கப்பட்ட தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் முறையே மனுதாரர்கள் நிறுவனங்களின் பதில

படிவம் எண். CAA 2 [நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 230(3) மற்றும் நிறுவனங்கள் (சமரசம், சீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புகள்) விதிகள் 2016ன் விதி 6 மற்றும் 7ன் கீழ்]

மற்றும் அடோனிஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்

313, வள்ளுவர் கோட்டம் ஹை ரோடு,

அடோனிஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஈடுபெறாத கடன் வழங்கியவர்களின் கூட்டத்திற்கான

அவற்றின் பங்குதாரா்கள் மற்றும் கடன் வழங்கியவா்கள் ('திட்டம்') இடையே முன்மொழியப்பட்ட கூட்டு சீரமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புத் திட்டத்தை பரிசீலித்து, தேவைப்பட்டால், மாற்றங்களுடன் அல்லது இல்லாமல் அங்கீகரிக்கும் நோக்கத்திற்காகவும். ஏப்ரல் 29, 2025 தேதியிட்ட உத்தரவின் கூட்டுமாறு உத்தரவிட்டுள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டத்திற்கான குறைந்தபட்ச பங்கேற்பு 35 (முப்பத்தைந்து) ஆக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்திற்கான குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாவிட்டால், கூட்டம் அரை மணி நேரம் ஒத்திவைக்கப்படும், அதன் பிறகு, வாக்களிப்பதற்காக வந்திருந்த நபர்/நபர்கள் கூட்டத்திற்கான குறைந்தபட்ச

காட்சி வழிமுறைகள் ('VC/OAVM') மூலம் கூட்டப்பட்டு நடைபெறும்

கட்டணமும் இல்லாமல் பெறலாம்.

நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு விரைவில் தனித்தனியாகத் தெரிவிக்கப்படும். தனித்தனியாதை ஏதாங்களைப்பரும். தீர்ப்பாயம் திரு. ஜெயந்த் விஸ்வநாதன் அவர்களை அந்தக் கூட்டத்தின் தலைவராகவும், M.S.இளமதி அவர்களை அந்தக் கூட்டத்தின் ஆய்வாளராகவும் நியமி<u>த்த</u>ுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட திட்டம்,